2015 செப்டம்பர் 14] [பேரவைத் தலைவர்]

மேலும், தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கான சிறப்பான அறிவிப்புகள். சோதனைகளைச் சாதனைகளாக மாற்றும் சரித்திரம் மாண்புமிகு அம்மா அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) சவால்களை வெற்றி மாலைகளாய் மாற்றும் விவேகத்தைக் கொண்டவர் மாண்புமிகு அம்மா அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) இவரது மகத்தான தொண்டுக்கு இவ்வுலகில் மாற்று யார்? மாற்று, மாண்புமிகு அம்மா அவர்களே! (மேசையைத் தட்டும் ஒலி) மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நிகர் மாண்புமிகு அம்மா அவர்கள்தான். (மேசையைத் தட்டும் ஒலி) மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பேரவையின் சார்பிலும் என் சார்பிலும் நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி) (குறுக்கீடுகள்)

முற்பகல் 11-40

5. தகவல் கோரல்

உறுப்பினர்கள் கொடுத்துள்ள முன்னறிவிப்புகள்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. மு.க. ஸ்டாலின், என்ன? சொல்லுங்கள்.

திரு. மு.க. ஸ்டாலின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து. . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இன்றைக்கு காலையில்தான் கொடுத்திருக்கிறீர்கள். (குறுக்கீடு) இருங்கள், இன்றைக்குக் காலையில்தான் கவன ஈர்ப்பு குறித்த அறிவிப்பு கொடுத்திருக்கிறீர்கள். அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. நீங்கள், இப்படியெல்லாம் திடீரென்று எழுப்ப முடியாது. (குறுக்கீடு) நீங்கள் கொடுத்த கவன ஈர்ப்பு குறித்த அறிவிப்பு எனக்கு வந்திருக்கிறது. (குறுக்கீடு) அது என்னுடைய ஆய்வில் உள்ளது. (குறுக்கீடு) அதெல்லாம் நீங்கள் raise பண்ண முடியாது. நீங்களெல்லாம் காலையில்தான் கவன ஈர்ப்பு குறித்த அறிவிப்பு கொண்டு வந்து கொடுத்திருக்கிறீர்கள். (குறுக்கீடு) காலை 9½ மணிக்குத்தான் கவன ஈர்ப்பு குறித்த அறிவிப்பு வந்தது. (குறுக்கீடு) கவன ஈர்ப்பு குறித்த அறிவிப்பு காலை 9½ மணிக்குத்தான் கொண்டு வந்து கொடுத்திருக்கிறீர்கள். (குறுக்கீடு) இல்லை. உங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கொடுத்த கவன ஈர்ப்பு குறித்த அறிவிப்பைத்தான் தற்போது எடுத்துக்கொள்ளவிருக்கிறேன். நீங்கள் கவன ஈர்ப்பு குறித்த

அறிவிப்பை காலை, 9½ மணிக்குத்தான் கொடுத்திருக்கிறீர்கள். அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. ஏற்கெனவே உங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கொடுத்த கவன ஈர்ப்பு குறித்த அறிவிப்பைத்தான் தற்போது நான் எடுத்துக்கொள்ளவிருக்கிறேன். (குறுக்கீடு) இல்லை, (குறுக்கீடு) உங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கொடுத்த அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பைத்தான் தற்போது எடுத்துக்கொள்ளவிருக்கிறேன். (குறுக்கீடு) இல்லை, நீங்கள், காலை 9½ மணிக்குத்தான் அறிவிப்புக் கொடுத்திருக்கிறீர்கள். அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. என்னுடைய ஆய்வில் இருப்பதை, திடீரென்று நீங்கள் அவையில் raise பண்ண முடியாது. (குறுக்கீடு) இன்றைக்குக் காலையில்தானே கொடுத்தீர்கள்? காலையில்தானே கொடுத்திருக்கிறீர்கள்? அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. அதுகுறித்தெல்லாம் நீங்கள் பேச முடியாது. (குறுக்கீடு) இல்லை, இதெல்லாம் என்னுடைய அதிகாரம், நீங்கள் கேட்க முடியாது; question பண்ண முடியாது. (குறுக்கீடு) அப்படியெல்லாம் நீங்கள் question பண்ண முடியாது. (குறுக்கீடு) நீங்கள், பேரவைத் தலைவரை வற்புறுத்த முடியாது. (குறுக்கீடு) பேரவைத் தலைவரை வற்புறுத்த முடியாது. கவன ஈர்ப்பு குறித்த அறிவிப்புக் கொடுத்திருக்கிறீர்கள். (குறுக்கீடு) இல்லை, நீங்கள் அறிவிப்புக் கொடுத்திருக்கிறீர்கள். அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. பிறகு எடுத்துக்கொள்ளப்படும். அவ்வளவுதான் உட்காருங்கள். (குறுக்கீடு) உங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கொடுத்த அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பைத்தான் எடுத்துக்கொள்ளவிருக்கிறேன். (குறுக்கீடு) நீங்கள் பேசுவதெல்லாம் அவைக் குறிப்பில் வராது, உட்காருங்கள். (குறுக்கீடு) நீங்கள் கவன ஈர்ப்பு குறித்த அறிவிப்புக் கொடுத்திருக்கிறீர்கள். அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. (குறுக்கீடு) என்னுடைய ஆய்வில் இருப்பதை எடுக்க நீங்கள் வற்புறுத்த முடியாது. என்னுடைய ஆய்வில் இருக்கிறது. துறையிடமிருந்து பதில் வந்தவுடன், வாய்ப்பு வரும்போது எடுத்துக்கொள்ளப்படும். உட்காருங்கள். (குறுக்கீடு) நான், முக்கியமான அறிவிப்புகளுக்கு நன்றி சொல்ல, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு அனுமதியளிக்கிறேன். மாண்புமிகு அம்மா அவர்கள் முக்கியமான அறிவிப்புகளை அவையில் அறிவிக்கிறார்கள். அதற்கு நான் நன்றி சொல்கிறேன். அதுகுறித்தெல்லாம் நீங்கள் question பண்ண முடியாது. (குறுக்கீடு) அது பேரவைத் தலைவரின் அதிகாரம். (குறுக்கீடு) இன்றைக்குக் காலையில்தான் கவன ஈர்ப்பு குறித்த அறிவிப்புக்

2015 செப்டம்பர் 14] [பேரவைத் தலைவர்]

கொடுத்திருக்கிறீர்கள். (குறுக்கீடு) இன்றைக்குக் காலையில்தான் கவன ஈர்ப்பு குறித்த அறிவிப்புக் கொடுத்திருக்கிறீர்கள். அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. உங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கொடுத்த கவன ஈர்ப்பைத்தான் இப்போது எடுத்துக்கொள்ளவிருக்கிறேன். திரு. சக்கரபாணி அவர்கள் கொடுத்ததைத்தான் எடுத்துக்கொள்ளவிருக்கிறேன். (குறுக்கீடு) Mention பண்ணுவது தேவையில்லை. (குறுக்கீடுகள்) Mention பண்ணுவது இப்போது இல்லை. (குறுக்கீடு) திரு. எ.வ. வேலு, உங்கள் இருக்கைக்குச் சென்று அமருங்கள். (குறுக்கீடு) முதலில், உங்கள் இருக்கைக்குச் சென்று அமருங்கள். (குறுக்கீடு) முதலில், உங்கள் இருக்கைக்குச் சென்று அமருங்கள். (குறுக்கீடு) இப்படியெல்லாம் கேட்க முடியாது. (குறுக்கீடு) இப்படியெல்லாம் வற்புறுத்த முடியாது. (குறுக்கீடு) நீங்கள் 9½ மணிக்குத்தான் கவன ஈர்ப்பு குறித்த அறிவிப்பு கொண்டு வந்து கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள், அறிவிப்பை காலை 9½ மணிக்குக் கொடுத்துவிட்டு, இப்போதே எடுத்துக்கொள்ள என்னை வற்புறுத்த முடியாது. (குறுக்கீடு) அதெப்படி வற்புறுத்த முடியும்? (குறுக்கீடு) இப்படியெல்லாம் வற்புறுத்த முடியாது. (குறுக்கீடு) இப்படியெல்லாம் வற்புறுத்த முடியாது. (குறுக்கீடு) இப்படியெல்லாம் வற்புறுத்த முடியாது. (குறுக்கீடு) இப்படியெல்லாம் வற்புறுத்த முடியாது. (குறுக்கீடு) மாண்புமிகு உறுப்பினர் திரு. அ. சவுந்தரராசன் என்ன? சொல்லுங்கள்.

(திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறினர்.)

***திரு. அ. சவுந்தரராசன்:** கடந்த **

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இல்லை, இதுகுறித்த கவன ஈர்ப்பு அறிவிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. (குறுக்கீடு) இல்லை, நீங்கள் கவன ஈர்ப்பு குறித்த அறிவிப்பு கொடுத்திருக்கிறீர்கள். நான் பார்க்கிறேன். பொறுங்கள். (குறுக்கீடு) அதெல்லாம் பார்க்கிறேன். ஆய்வில் இருப்பதையெல்லாம் வற்புறுத்த முடியாது. திரு. சவுந்தரராசன், ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டிருக்கிறேன். (குறுக்கீடு) வாய்ப்பு இல்லை. (குறுக்கீடு) சொல்வதைக் கேளுங்கள். (குறுக்கீடு) சொல்வதைக் கேளுங்கள். (குறுக்கீடு) எல்லா உறுப்பினர்களும்,

---

** மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.

அவரவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததை அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக எழுப்ப அறிவிப்புக் கொடுக்கிறீர்கள். எனக்கு, துறையிடமிருந்து பதில் வர வர, ஒவ்வொன்றாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். நீங்கள் அறிவிப்புக் கொடுத்தவுடன் எல்லாவற்றையும் கண்டிப்பாக எடுத்தாக வேண்டும் என்று எதுவும் சொல்ல முடியாது. (குறுக்கீடு) அப்படியெல்லாம் வற்புறுத்த முடியாது. (குறுக்கீடு) தினமும் ஏதாவது ஓர் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்த கவன ஈர்ப்பை எடுத்துக்கொண்டிருக்கிறேன்; எடுக்காமல் இல்லை. (குறுக்கீடு) துறையிடமிருந்து பதில் வர வர, கவன ஈர்ப்புகள் வரிசையாக எடுக்கப்படும். நீங்கள் கேட்பது என்னுடைய ஆய்வில் உள்ளது. நான் துறையிடமிருந்து பதில் வந்தவுடன் எடுத்துக்கொள்கிறேன். (குறுக்கீடு) இல்லை, அப்படியெல்லாம் செய்ய முடியாது. (குறுக்கீடு) நான் வாய்ப்புத் தருகிறேன் என்றுதான் சொல்கிறேன். எடுத்துக்கொண்டிருக்கிறேன் அல்லவா? அன்றைக்கு நீங்கள் கொடுத்தவற்றைக்கூட வரிசையாக எடுத்துக்கொள்கிறேன். (குறுக்கீடுகள்)

முற்பகல் 11-45

சபை தொடங்கிய நாளிலிருந்து உங்கள் கட்சி உறுப்பினர்கள் கொடுத்த அதிக முக்கியத்துவம் வாய்ந்தவற்றை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். (குறுக்கீடுகள்) அப்படியெல்லாம், இவற்றைதான் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. (குறுக்கீடுகள்) பதில் வரட்டும் எடுத்துக்கொள்கிறேன். அவ்வாறெல்லாம் வற்புறுத்த முடியாது. பதில் வரட்டும், எடுத்துக்கொள்கிறேன் உட்காருங்கள். (குறுக்கீடுகள்)

இதையெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது. பதில் வரட்டும். எடுத்துக்கொள்கிறேன். வற்புறுத்த முடியாது. (குறுக்கீடு) திரு. சவுந்தரராசன், நீங்கள் இவ்வாறு பேசுவது எதுவும் அவைக் குறிப்பில் ஏறாது. பிற அலுவல்களுக்குப் போக வேண்டும். இன்றைய இரு மானியக் கோரிக்கைகள் முக்கியமானதாக உள்ளன. (குறுக்கீடு) உட்காருங்கள். இப்படியெல்லாம் வற்புறுத்த முடியாது. பதில் வரட்டும். நான் எடுத்துக்கொள்கிறேன். (குறுக்கீடு) திரு. ஆறுமுகம், சொல்லுங்கள்.

திரு. எம். ஆறுமுகம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ** (குறுக்கீடுகள்)

** மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.

2015 செப்டம்பர் 14]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அனைத்து உறுப்பினர்களும் சபையில் எழுந்து நின்று இப்படிக் கேட்டால், நான் எப்படிச் சபையை நடத்துவது? (குறுக்கீடுகள்)

திரு. எம். ஆறுமுகம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. . . (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: ஒவ்வொரு உறுப்பினர் கொடுப்பதும் முக்கியம்தான். முக்கியமானவற்றை நான் ஒவ்வொன்றாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். இல்லை, நீங்கள் வற்புறுத்துவதற்காக நான் அனைத்தையும் எடுத்துக்கொள்ள முடியாது. பதில் வந்தால் நான் எடுத்துக்கொள்வேன். (குறுக்கீடுகள்) முறையாக எனக்குப் பதில் வந்தால் நான் எடுத்துக்கொள்வேன். (குறுக்கீடுகள்) நீங்கள் என்னை வற்புறுத்த முடியாது. (குறுக்கீடுகள்) கொடுத்திருக்கிறீர்கள். ஆய்வில் உள்ளது, உட்காருங்கள். (குறுக்கீடுகள்) மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆறுமுகம் அவர்கள்.

திரு. எம். ஆறுமுகம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, **

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இல்லை, அவையெல்லாம் அவைக் குறிப்பில் வராது. ஏற்கெனவே உங்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டேன். (குறுக்கீடுகள்) அவையெல்லாம் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகின்றன. (குறுக்கீடுகள்) மாண்புமிகு உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லா, சொல்லுங்கள். (குறுக்கீடுகள்) என்னை வற்புறுத்த முடியாது, முனைவர் ஜவாஹிருல்லா, நீங்கள் சொல்லுங்கள். (குறுக்கீடுகள்)

***முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வருகின்ற செப்டம்பர். . . (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இல்லை, வற்புறுத்த முடியாது. (குறுக்கீடுகள்) கட்சிக்கு ஒருவர் என்ற முறையில் நான் வாய்ப்புக் கொடுத்திருக்கிறேன். (குறுக்கீடுகள்) திரு. அ. சவுந்தரராசன் அவர்களைக் கூப்பிட்டேன். நான் வாய்ப்புக் கொடுத்து அவர் பேசினார். இப்படி எல்லோரும் எழுந்து நின்று பேசினால், நான் எப்படிச் சபையை நடத்துவது? (குறுக்கீடுகள்) நான் எப்படி

** மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.

((சபையை நடத்துவது? (குறுக்கீடுகள்) இப்படி வற்புறுத்தினால் நான் என்ன செய்ய முடியும்? (குறுக்கீடுகள்)

முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. . . (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இல்லை, இப்படியெல்லாம் வற்புறுத்த முடியாது. (குறுக்கீடுகள்) முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, நீங்கள் சொல்லுங்கள்.

முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கக்கூடிய ஆயுள் தண்டனைக் கைதிகள். . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, நீங்கள் இப்போதுதான் அறிவிப்புக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்தது என்னுடைய ஆய்வில் உள்ளது. பிறகு எடுத்துக்கொள்கிறேன். உட்காருங்கள். (குறுக்கீடுகள்) மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் க. கிருஷ்ணசாமி, சொல்லுங்கள்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையினை இந்த அவையில். . . (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இல்லை, அதையெல்லாம் முன்னறிவிப்பாகக் கொடுத்திருக்கிறீர்கள், ஆய்வில் உள்ளது. உட்காருங்கள். (குறுக்கீடுகள்) மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜே.ஜி. பிரின்ஸ் அவர்கள். (குறுக்கீடுகள்) பதில் வரட்டும், நான் எடுத்துக்கொள்கிறேன். நீங்கள் செல்லுங்கள். திரு. பிரின்ஸ், என்ன? சொல்லுங்கள்.

[இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் க. கிருஷ்ணசாமி ஆகியோர் அவையிலிருந்து வெளியேறினர்.]

திரு. ஜே.ஜி. பிரின்ஸ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ** குறித்து . . .

** மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.

2015 செப்டம்பர் 14]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *அவையெல்லாம் அவைக் குறிப்பில் ஏறாது. மாண்புமிகு உறுப்பினர் திரு. அ. கணேஷ்குமார், என்ன?*

திரு. அ. கணேஷ்குமார்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அவர்கள் தலைமையிலான விசாரணைக் குழுவின். . .*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *அவையெல்லாம் விசாரணைக் கமிஷன் சம்பந்தப்பட்டது. தற்போது எடுத்துக்கொள்ள முடியாது.*

[இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் திரு. ஜே.ஜி. பிரின்ஸ் மற்றும் திருமதி எஸ். விஜயதரணி ஆகியோர் அவையிலிருந்து வெளியேறினர்.]

6. கவன ஈர்ப்பு

பரப்பலாறு அணையிலிருந்து நீர் வெளியேறும் கால்வாயில் சிமெண்ட் லைனிங் அமைத்தல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்த கவன ஈர்ப்பு. மாண்புமிகு உறுப்பினர் திரு. சக்கரபாணி அவர்கள் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை, மாண்புமிகு நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவார். (குறுக்கீடுகள்) மாண்புமிகு உறுப்பினர் திரு. சக்கரபாணி அவர்கள், இருக்கையில் இல்லை. மாண்புமிகு நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் அவர்கள்.*

***மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு இதய தெய்வம் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய பொற்பாதம் வணங்குகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் படிப்பதற்கு விவர அறிக்கை ஒன்று அவை முன் வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அறிக்கை

பரப்பலாறு அணை, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வடகாடு கிராமத்தில் அமைந்துள்ளது.